

DEPOSITION OF WITNESS
(Chapter XXV BNSS)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE NO. I, MANNARGUDI
ST.C.No. 1187/2022 D.W. 2

Name	:	திவ்யா	Caste	:	
Father's Name	:	க/பெ. திருச்செல்வன்	Calling	:	
Village	:	பொய்யுண்டார்கோட்டை	Religion	:	
Taluk	:		Age	:	34

Solemnly affirmed in accordance with the provisions of Section 4 of Oaths Act, 1969 (Central Act 44 of 1969) on the day 18.03.2026

முதல் விசாரணை :

நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். நான் இந்த வழக்கின் எதிரி ஆவேன். கடந்த 22.02.2022 வருடம் மன்னார்குடி வட்டம், சவளக்காரன் அம்மா வழி கிடைத்த வீட்டை விற்று அடமானக்கடன் பெற முயற்சித்தேன். அவ்வாறு முயற்சிக்கும்போது இந்த கடன் உதவி பெறுவதற்கு ஏஜெண்ட் இருக்கிறார்கள் அவர்களை பார்த்தால் வாங்கி கொடுத்துவிடுவார்கள் என்று சொன்னதின் பேரில் முகவர் பாலமுருகன் (புகார்தாரர்) அவர்களை அணுகி பார்த்தேன். அதற்கு முன்னதாக எனக்கும், அவருக்கும் எந்த விதமான பழக்கமோ, நட்போ கிடையாது. அவர் கடன் உதவி பெறுவதற்கான விபரத்தையும், அதற்காக ஆகும் செலவையும் என்னிடம் கூறியதற்கு செலவு அதிகமாக இருக்கிறது. கணவரிடம் கலந்து சொல்கிறேன் என்று சொன்னேன். சிங்கப்பூரில் உள்ள எனது கணவரிடம் விபரம் தெரிவித்தேன். அவர் புகார்தாரரை வாட்ஸ்ப் கால் மூலம் தொடர்புகொண்டு பேசியபோது செலவு ஆகும் பணம் அனைத்தையும் நீங்கள் தான் கொடுக்கவேண்டும். நான் கை காசு போட்டு தரமாட்டோம். லோன் snaction ஆகாகவிட்டால் செலவு பணத்தை திரும்ப தரமாட்டோம். அதற்காக ரூ.20/- பத்திரத்தில் Affidavit போட்டு வாங்கிகொள்வேன் என்று சொன்னார். அதன் தொடர்ச்சியாக என்னிடம் 17.08.2022 ம் தேதியன்று ரூ.20/- பத்திர தாளில் அவர் தயார் செய்து என்னிடம் கையெழுத்து வாங்கிகொண்டார். அந்த பத்திரத்தில் என்னை கடன் உதவி பெற முகவராக நியமித்துள்ளதாகவும், செலவு பணம் தாங்கள் தான் கொடுக்கவேண்டும் கடன் உதவி பெறும் முயற்சி தோல்வி அடைந்தால் பணத்திற்கு முகவரான நான் பொறுப்பு அல்ல என்று என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டார். அந்த ஆவணத்தை

எனது கணவருக்கு காட்டவேண்டும் என்று எனது போனில் படம் எடுத்துக்கொண்டேன். அதை எனது கணவருக்கு அனுப்பினேன். அதை பார்த்த எனது கணவர் புகார்தாரரை தொடர்பு கொண்டு வங்கியில் கடன் பெறுவதாக சொன்னீர்கள். ஆவணத்தில் private finance என்று குறிப்பிட்டுள்ளீர்களே என்று கேட்டதற்கு அது ஒரு formalities காக தான் குறிப்பிட்டுள்ளேன். உங்களை இழுத்துவிடமாட்டேன் என்று கூறினார். பொம்பள புள்ளைய அனுப்பி மெனக்கட சொல்லிறிங்க பிரச்சன நா வரமாட்டிங்களா? இரண்டு cheque leaf கேட்டேன். கொண்டு வந்து கொடுக்கலா கொடுக்க சொல்லுங்க என்றதற்கு எனது கணவர் எனது மனைவியை கொண்டு வந்து கொடுக்க சொல்கிறேன் என்று சொன்னார்.

புகார்தாரருக்கு அவர் கேட்ட தொகையில் முதன் முதலாக புகார்தாரர் வாட்ஸ்ப் மூலம் எனது கணவருக்கு தெரிந்த கணணன் என்பவருக்கு புகார்தாரர் தெரிவித்த கணக்கில் 296 சிங்கப்பூர் டாலராக அனுப்பியுள்ளார். (இந்திய மதிப்பு ரூ.17,500/-) அதன்பிறகு டெக் fees ரூ.5000/- என்று கேட்டதற்கு என்னுடைய போன் மூலம் புகார்தாரருக்கு ரூ.5000/- Gpay செய்தேன். அதன்பிறகு என் கணவரை தொடர்பு கொண்டு legal fees ரூ.5900/- கேட்டதற்கு கொடுக்கவில்லை என்று சொன்னதற்கு எனது கணவர் கொண்டு வந்து கொடுக்க சொல்கிறேன் எனக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் நான் புகார்தாரருக்கு ரூ.5900/- Gpay செய்தேன். அதன் பிறகு எனது போன் மூலம் ரூ.10000/- Gpay செய்துள்ளேன். அதனை தவிர நேரிட்டு கையில் கொடுத்த வகையில் மொத்தமாக ரூ.49500/- கொடுத்துள்ளேன்.

அதன் பிறகு ரெப்கோ வங்கியில் இருந்து எனக்கு போன் வந்தது. Application மட்டும் தான் வந்திருக்கிறது. வாருங்கள் என்று அழைத்ததின் பேரில் நான் போய் வங்கி அலுவலர்களை விசாரித்து அவர் கேட்ட ஆவணத்தை கொடுத்து கடன் எனக்கு 20.09.2022 ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டது. மறுநாள் நான் கையெழுத்து செய்ய வங்கிக்கு சென்றபோது வங்கி கேட்டிருந்த 10 காசோலை slip களில் 8 ஐ எடுத்து சென்று 2 ஐ புகார்தாரர் பாலமுருகன் தங்களிடம் ஒப்படைத்ததாக சொன்னாரே என்று கேட்டதற்கு புகார்தாரர் இந்த பக்கம் வரவும் இல்லை. காசோலைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். நான் புகார்தாரரை தொடர்புகொண்டு கேட்டதற்கு மேலும், ரூ.55000/- கொடுத்தால் தான் காசோலைகளை தருவேன் என்று சொன்னார். அதன் பிறகு நான் எனது வங்கி சென்று புகார்தாரருக்கு நான் கொடுத்த இரண்டு காசோலைகளையும் பிளாக் செய்ய சொல்லிவிட்டேன். அதன்பிறகு புகார்தாரர் என்னை போனில் தொடர்பு கொண்டு

லோனுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை நான் சொல்லிதானே விட்டேன். நீ தான் போய் document கொடுத்து லோன் நீதானே வாங்கின என்று கோபமாக பேசினார். அதன் பிறகு அவர் கேட்ட தொகை நான் கொடுக்காததால் என்னை போனில் தொடர்புகொண்டு நீ செக் கொடுத்துருக்க அதில் ரூ.1,50,000/- fill பன்னி collection க்கு போட்டு கோர்ட்டில் பிடித்து வாங்கிறேன். வாங்கமுடியாவிட்டால் உன் மாமானாரிடம் போய் வாங்கி கொள்கிறேனா இல்லையா பார் என்று கோபமாக பேசினார்.

அதன் பிறகு புகார்தாரர் ஏற்கெனவே வங்கியில் கொடுப்பதாக சொல்லி பூர்த்தி செய்யாத காசோலையில் என் கையெழுத்தை மட்டும் பெற்றதில் ஒரு காசோலையை பூர்த்தி செய்து என் மீது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நான் எந்த தருணத்திலாவது புகார்தாரரிடம் வட்டிக்காகவோ, கைமாற்று கடனாகவோ எதுவும் பெறவில்லை.

எனது கணவரும், புகார்தாரரும் பேசிக்கொண்ட தகவல்களை எனது கணவர் எனது போனக்கு வாட்ஸ்ப் மூலம் அனுப்பியிருந்தார். புகார்தாரர் என்னிடம் என் போனில் பேசியதையும் நான் பதிவு செய்திருந்தேன். என்னுடைய மடிக்கணினியில் ODG மூலம் எனது செல்போனில் இருந்த உரையாடல்கள்மற்றும் ஆவணங்களை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து அதை பென்ரைவில் பதிவிறக்கம் செய்துள்ளேன். எதிரி என்னிடம் ஏற்படுத்தி கையொப்பம் பெற்ற ஒப்பந்த பத்திரத்தின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. ரெப்கோ வங்கியில் எனக்கு கடன் உதவி அனுமதிக்கப்பட்டதற்கான 20.09.2022 ம் நாளிட்ட கடிதம் எ.மா.சா.ஆ-2 ஆக குறியீடு செய்யப்படுகிறது. ரெப்கோ வங்கியில் கடனை செலுத்துவதற்கான statement எ.மா.சா.ஆ.3 ஆக குறியீடு செய்யப்படுகிறது. புகார்தாரர் நிறுவனத்தினுடைய முகப்பு படம் எ.மா.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்படுகிறது. புகார்தாரர் எனக்கு அனுப்பிய கடன் விளம்பரம் குறித்த வாட்ஸ்ப் புகைப்படம் எ.மா.சா.ஆ.5 ஆக குறியீடு செய்யப்படுகிறது. புகார்தாரர் எனது கணவருக்கு அவரது செல்போன் மூலம் கண்ணன் என்பவருக்கு தொகை கொடுக்கசொல்லி அனுப்பிய விபரம் மற்றும் என் கணவர் தொகை வழங்கியதற்கான வாட்ஸ்ப் பதிவு எ.மா.சா.ஆ.6 ஆக குறியீடு செய்யப்படுகிறது. Gpay மூலம் ரூ.5,000/- நான் புகார்தாரருக்கு அனுப்பியதற்கான நகல் எ.மா.சா.ஆ.7 ஆக குறியீடு செய்யப்படுகிறது. Gpay மூலம் ரூ.5,900/- நான் புகார்தாரருக்கு நகல் எ.மா.சா.ஆ.8 ஆக குறியீடு செய்யப்படுகிறது. Gpay மூலம் ரூ.10,000/- நான் புகார்தாரருக்கு அனுப்பிய நகல் எ.மா.சா.ஆ.9 ஆக

குறியீடு செய்யப்படுகிறது. செல்போன் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்ப் பதிவின் நகல்கள் (எண்ணிக்கை-3) எ.மா.சா.ஆ.10 ஆக குறியீடு செய்யப்படுகிறது. நான் எனது மடிக்கணினியின் மூலம் மேற்படி உரையாடல்கள் மற்றும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ததற்கான சான்று எ.மா.சா.ஆ.11 ஆக குறியீடு செய்யப்படுகிறது. மேற்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட பென்ரைவ் எ.மா.சா.ஆ.12 ஆக குறியீடு செய்யப்படுகிறது. எதிரி என் மீது பொய் வழக்கு போட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

புகார்தாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

(வழக்கறிஞர் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப்படுகிறது.)

குறுக்கு விசாரணை
Sd/--J. Tamizhmurugan,
Judicial Magistrate No.I,
Mannargudi.